

# 12<sup>th</sup> - CHEMISTRY

Unit Test: Lesson - 6(B)

Time :1Hour

Max marks: 30

Date:

## 6. திடநிலைமை / SOLID STATE

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி / Answer any six questions

$6 \times 2 = 12$

1. புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன? *What are point defects?*

2. FCC அலகுக் கூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கைக் கணக்கிடுக.

*Calculate the number of atoms in a FCC unit cell.*

3. அயனிப் படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மை உடையனவாகவும் உள்ளன?

*Why ionic crystals are hard and brittle?*

4. திடப் பொருட்களில் குறைபாடுகள் என்றால் என்ன? *What is meant by imperfection in solids?*

5. புள்ளிக் குறைபாடுகளின் வகைப்பாடு தருக. *Give the classification of point defects.*

6. பீசோ மின்சார அல்லது படிகம் அழுத்த மின்சார படிகம் என்ன? *What is piezo electric crystal?*

7. அணைவு எண் என்றால் என்ன? Bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது? *What is meant by the term "coordination number"? What is the coordination number of atoms in a bcc structure?*

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி / Answer any six questions

$6 \times 3 = 18$

8. பொதிவுத் திறன்(பின்னம்) என்றால் என்ன? *What is meant by packing efficiency?*

9. ஃப்ரங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக. *Explain Frenkel defect.*

10. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக. *Explain Schottky defect.*

11. எளிய கனசதுர அமைப்பின் பொதிவு திறனை கணக்கிடுக.

*Calculate the packing efficiency in simple cubic arrangement.*

12. எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.

*Distinguish tetrahedral and octahedral voids.*

13. அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பினை கனசதுர நெருங்கிப்

பொதிந்த அமைப்பிலிருந்து வேறுபடுத்துக.

*Distinguish between hexagonal close packing and cubic close packing.*

14. ஒரு படிகத்தின் அடர்த்திக்கான சமன்பாட்டை பெறுக. *Derive an expression for the density of a crystal.*



<http://www.youtube.com/@chemistryak>

\*\*\*\*\*

\*\*\*\*\*

\*\*\*\*\*